

ஓகஸ்ட்டா நகர்ப்பகுதி 1700 ஆம் ஆண்டுகளில் ஒன்றாயியோவில் ஆரம்பித்த மிகப்பழமை வாய்ந்த நகர்ப்பகுதிகளில் ஒன்றாகும். இங்கு நீங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழைய இல்லங்களையும் மிக நவீன காணிநிலங்களையும் காணலாம். அல்கொங்குவின், டொம்வில், மெயிட்லண்ட், மேநார்ட், வட ஓகஸ்ட்டா மற்றும் ரொபக் (Algonquin, Domville, Maitland, Maynard, North Augusta, Roebuck) ஆகிய இடங்களைச் சேர்ந்த மக்கள் இந்த ஓகஸ்ட்டா சமூகங்களில் அடங்குகின்றனர். அல்கொங்குவின் என்பது ஓர் அமைதியான வதிவிட சமூகமாகும். இந்நகர்ப்பகுதியின் வாசிகசாலை இங்கு இருக்கின்றது. டொம்வில் என்பது பிரெஸ்கொட் பகுதிக்கு வடக்கே அமைந்திருக்கும் ஒரு குக்கிராமமாகும். இங்கு சமூகப் பூங்கா (Community Park) அமைந்திருக்கிறது. மெயிர்லண்ட் ஒரு ஆற்றுமுன்னரங்குச் சமூகமாக இருப்பதுடன் விளையாட்டுப் பொழுதுபோக்கு வசதிக்கும் (MERC) பனிச்சறுக்கல் வழிப்பாதைகளுக்கும் புகழ்பெற்ற இடமாகும். ஹோம்வூட் நூதனசாலை (Homewood Museum), புளூ சேர்ச் (Blue Church), பொயின்ட் பாரில் (Point Baril), அன்டிக் வீல்ஸ் இன் மோசன் (Antique Wheels in Motion), மற்றும் வட ஓகஸ்ட்டா தொழிலாளர் தினக் களியாட்டம் (North Augusta Labor Day Festival) என்பன இங்குள்ள கவர்ச்சிகளில் அடங்கும்.



இந்த ஓகஸ்ட்டா நகர்ப்பகுதியில் பெரும் கைத்தொழிற்சாலைகள் அமைந்திருக்கின்றன. இவற்றில் அடங்குபவை: அல்ட்றாமார் மெயிர்லண்ட் ரேர்மினல் (Ultramar Maitland Terminal), நைற்றோகெம் (Nitrochem), பிராக்ஸ்-எயர் (Prax-Air), ஈ. டு. டு. -பொன்ட் கனடா கம்பனி (E.I. du Pont Canada Company), இன்விஸ்ட்டா கனடா (Invista Canada) மற்றும் கெமிரா கெமிக்கல்ஸ் (Kemira Chemicals). ஓகஸ்ட்டா நகர்ப்பகுதியில் பல சிறு வியாபாரங்களும் விவசாய நடவடிக்கைகளும் தொடர்ந்து வளருக்கின்றன. ஓகஸ்ட்டாவிலுள்ள வியாபாரப் பேட்டை 401ஆம் இலக்க பெருந்தெருவுக்கு அண்மையில், 2ஆம் இலக்க மாநில வீதியில் முக்கியமான இடத்தில் அமைந்து உள்ளது. இந்த ஓகஸ்ட்டா நகர்ப்பகுதியில் சிறு வியாபாரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பல வியாபாரத் துறைகளிலிருந்து வருகின்ற தொழில்முனைவர்களை இப்பகுதியின் அமைதியான கிராமியச் சூழல் கவர்ந்து வருகின்றது.

மொத்தச் சனத்தொகை: 7,353 (Statistics Canada Census 2016)  
 ஜனவரி மாதச் சராசரி வெப்பநிலை: -8 °C (27 °F)  
 யூலை மாதச் சராசரி வெப்பநிலை: 26 °C (70 °F)  
 வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி: 784 mm மழை, 198 cm பனி  
 தனியொருவர் வருமானம்: \$87,782  
 சராசரி வீட்டு வருமானம்: \$105,966  
 சராசரித் தொழிலின்மை வீதம்: 5-6 %  
 உயர் பாடசாலைக் கல்வி பெற்ற வயதுவந்தவர்கள்: 1,815  
 கல்லூரி அல்லது பல்கலைக்கழக டிப்ளோமாப் பட்டம் பெற்ற வயதுவந்தவர்கள்: 3,430  
 2 படுக்கை அறைகள் அடங்கிய அடுக்குமாடி வதிவிடத்தின் சராசரி மாதாந்த வாடகைச் செலவு: \$1,169  
 சராசரி 3 படுக்கையறை விலகியிருப்பதாக மாளிகை: \$287,579



மேலதிகத் தகவல்கள்:

Ray Morrison, பிரதான நிருவாக உத்தியோகத்தர்  
 ஓகஸ்ட்டா நகர்ப்பகுதி

3560 County Road, 26, RR 2 Prescott, ON KOE ITO Canada  
 613-925-4231 / [rmorrison@augusta.ca](mailto:rmorrison@augusta.ca)